

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
19	—	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	28 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	2 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	26 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	6 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	2 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	3 0 13	S 26 942	5 (4) (c)	William Madugalla of Alutnuwara, Bmtenna	—	Kandy	F 148	517
30	—	15 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	4 2 19	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	6 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	3 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	2 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
40	67	0 0 27 0	—	5 (1)	The Crown	—	—	—	—
40	68	0 3 17 9	—	5 (1)	The Crown	—	—	—	—
40	69	0 0 30 1	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	1 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	2 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	1 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 1 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
51	—	17 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
54	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	4 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	2 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
57 1/2	—	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	2 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	0 3 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	—	0 2 21	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
64	—	2 0 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
65	70	1 0 24 2	—	5 (1)	The Crown	—	—	—	—
65	71	8 1 14 8	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 6th day of May, 1953

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 1,123 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the Village of Medagandahaye Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North Western Provinces, Nos. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, 23, 24, 26, 27, 28 and 29 in Village Plan No 3 (No 2,376)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby settle the said lands or portions thereof as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this ninth day of March, 1953

SCHEDULE

Lot No	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	30	18 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
1	31	0 1 18	S 26,297	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Dm gribandage Mudiyanse of Hido gama	—	Kurunegala E	226	128
1	32	0 1 18	S 26,291	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Punchralage Kaluhamy, (2) Atapattu Mudiyansele Punchralage Menikhamy, (3) Atapattu Mudiyansele Punchralage Vidane, all of Hido gama, (4) Mannaperuma Mudiyansele Heratbandage Kirmenika of Nawana, (5) Mannaperuma Mudiyansele Heratbandage Dingiri Arama, (6) Atapattu Mudiyansele Punchbandage Dingiri Banda, both of Hido gama, (7) Atapattu Mudiyansele Punchbandage Mokamma of Tumbulla, (8) Atapattu Mudiyansele Punchbandage Herat Banda, and (9) Atapattu Mudiyansele Punchbandage Ranmenika, both of Hido gama	Settled in undivided shares of one fifth each to (1), (2) and (3), one tenth each to (4) and (5), and one twentieth each to (6), (7), (8) and (9)	Kurunegala E	226	129
1	33	0 0 12	S 26,345	5 (4) (c)	Atapattu Mudiyansele Appuhamige Monikhamy of Hido gama	—	Kurunegala E	226	130
1	34	0 0 35	S 26,346	5 (4) (c)	(1) Atapattu Mudiyansele Appuhamige Tikribanda of Hido gama, (2) Atapattu Mudiyansele Appuhamige Kumana of Kelegama, (3) Atapattu Mudiyansele Heratbandage Bandara Menika and (4) Atapattu Mudiyansele Heratbandage Kawamma, both of Hido gama	Settled in undivided shares of one third each to (1) and (2), and one sixth each to (3) and (4)	Kurunegala E	226	131
1	35	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
1	36	0 1 27	S 26,431	5 (4) (c)	Tennakoon Mudiyansele Bandage Ran Menika of Mahagrilla	—	Kurunegala E	226	132
1	37	0 1 3	S 26,425	5 (4) (c)	Semasinghe Mudiyansele Bandage Herathamy Velvidane of Galkadawala	—	Kurunegala E	226	133
1	38	0 1 1	S 26,428	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyansele Mudiyansele Appuhamy of Udagrilla and (2) Dissanayaka Mudiyansele Mudiyansele Mekamma of Bogollagama	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	134
1	39	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	1 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
4	40	0 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
4	41	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
6	42	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
6	43	0 0 35	S 26,360	5 (4) (c)	Dissanayaka Mudiyansele Ranhamige Heratbanda of Hido gama	—	Kurunegala E	226	135
6	44	0 1 2	S 26,362	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyansele Pnhamige Mutu Menika and (2) Dissanayaka Mudiyansele Pnhamige Tikribanda, both of Hido gama	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	136
6	45	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
6	46	0 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
6	47	0 2 10	S 26,361	5 (4) (c)	Dissanayake Mudiyansele Bandage Appuhamy Hitapu Arachchi of Hido gama	—	Kurunegala E	226	137
7	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 10	S 26,170	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ukkubandage Mudiyanse of Mahagrilla, (2) Herat Mudiyansele Ukkubandage Dmgribanda of Kulegama, (3) Herat Mudiyansele Ukkubandage Appuhamy, (4) Herat Mudiyansele Ukkubandage Heratbanda, both of Monnekulama, and (5) Herat Mudiyansele Ukkubandage Wannihamy of Kada walagedara	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	226	138
4	—	—	S 26,169	5 (4) (c)	(1) Herat Mudiyansele Appuhamy Hitapu Vidanege Dingiri Menika and (2) Ekanayaka Mudiyansele Appuhamige Kirhamy, both of Karawdeniya	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	139
—	—	—	S 26,442	5 (4) (c)	(1) Wasala Mudiyansele Bandage Kapurubanda Wasala of Wedanda, (2) Wasala Mudiyansele Bandage Punchmenika, and (3) Wasala Mudiyansele Bandage Appuhamy, both of Mahagrilla	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	140

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
8	52	1	1	15	—	5 (1)	The Crown	—	—	—	—
8	53	0	0	14	—	5 (1)	The Crown	—	—	—	—
8	54	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
8	55	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	4	0	3	S 26,188	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamy Hitapu Vidanege Dingiri Menika of Karawdeniya	—	Kurunegala E	226	141
10	—	19	3	18	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	1	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
12	56	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
12	57	0	0	11	S 26,290	5 (4) (c)	Atapattu Mudiyansele Appuhamige Ranmenika of Hido gama	—	Kurunegala E	226	142
12	58	0	0	20	S 26,289	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyansele Ranhamige Tikirhamy of Waduressa, (2) Mannaperuma Mudiyansele Ranhamige Menuhamy of Malabendiyawa, (3) Mannaperuma Mudiyansele Ranhamige Dingiri Amma, and (4) Mannaperuma Mudiyansele Ranhamige Premawathie, both of Hido gama	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	226	143
12	59	0	0	22	S 26,348	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Punchralage Dingiribanda of Hido gama	—	Kurunegala E	226	144
12	60	0	3	12	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0	1	10	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0	1	5	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0	1	21	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0	0	37	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	2	1	23	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
24	61	0	1	7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	62	0	0	37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	63	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0	3	12	—	5 (1)	The Crown	—	—	—	—
28	64	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
28	65	0	0	20	S 26,340	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Dingiribandage Appuhamy of Hido gama	—	Kurunegala E	226	145
28	66	0	0	34	S 26,189	5 (4) (c)	Ekanayaka Mudiyansele Appuhamige Kirihamy of Karawdeniya	—	Kurunegala E	226	146
28	67	0	0	25	S 26,299	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Punchralage Mudalhamy of Hido gama	—	Kurunegala E	226	147
28	68	0	0	34	S 26,301	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Mudalhamige Banda of Hido gama	—	Kurunegala E	226	148
28	69	0	0	35	S 26,429	5 (4) (c)	Wasala Mudiyansele Kiribandage Appuhamy of Mahagirilla	—	Kurunegala E	226	149
28	70	0	2	37	S 26,427	5 (4) (c)	(1) Wasala Mudiyansele Kiribandage Wannihamy, and (2) Wasala Mudiyansele Ranhamy Hitapu Vidane, both of Mahagirilla	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	150
28	71	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
28	72	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	—
28	73	0	2	30	S 26,426	5 (4) (c)	Wasala Mudiyansele Kiribandage Wannihamy of Mahagirilla	—	Kurunegala E	226	151
28	74	0	2	26	—	5 (1)	The Crown	—	—	—	—
28	75	0	0	21	S 26,199	5 (4) (c)	(1) Mannaperuma Mudiyansele Appuhamige Ranhamy, (2) Mannaperuma Mudiyansele Appuhamige Dingiri Menika and (3) Mannaperuma Mudiyansele Appuhamige Kirimenika, all of Hido gama	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	152
28	76	0	0	12	S 26,347	5 (4) (c)	Abeyasinghe Mudiyansele Puchralage Kaluhamy of Hido gama	—	Kurunegala E	226	153
28	77	0	2	14	S 26,363	5 (4) (c)	(1) Herat Mudiyansele Ela kirihamy, Village Headman of Hido gama, (2) Atapattu Mudiyansele Mudalhamige Herat banda of Udagirilla, (3) Atapattu Mudiyansele Appuhamige Banda, Velvidane of Udagirilla, (4) Atapattu Mudiyansele Appuhamige Kirimenika of Kelegama and (5) Atapattu Mudiyansele Mudalhamige Puchibanda of Hido gama	Settled in undivided shares of one-fourth each to (1), (3) and (4) and one eighth each to (2) and (5)	Kuru	—	—
28	78	0	0	24	S 26,436	5 (4) (c)	Jayasinghe Mudiyansele Mudalhamy of Kelegama	—	—	—	—
28	79	0	0	33	S 26,364	5 (4) (c)	Mannaperuma Mudiyansele Appuhamige Peter Banda of Hido gama	—	—	—	—
28	80	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent A R P	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
28	81	0 0 22	S 26,435	5 (4) (c)	Wannayaka Mudiyansele Appuhamige Dingiri Banda of Miwellawa	—	Kurunegala E	226	157
28	82	0 0 30	S 26,433	5 (4) (c)	(1) Wasala Mudiyansele Wanniamige Mudiyanse Velvidano, (2) Wasala Mudiyansele Wanniamige Tikiribanda, and (3) Wasala Mudiyansele Wanniamige Panchirala, all of Mahagrilla	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	158
28	83	0 0 12	S 26,434	5 (4) (c)	Wasala Mudiyansele Bandage Menuhamy of Malabendiyawa	—	Kurunegala E	226	159
28	84	0 3 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
28	85	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
28	86	0 0 11	S 26,438	5 (4) (c)	(1) Jayasundera Mudiyansele Sirmalhamige Menuhamy of Mawatagama, (2) Jaysaundera Mudiyansele Sirmalhamige Menikhamy of Hilogama and (3) Jayasundera Mudiyansele Tikirhamige Ranmenika of Mahakirinda	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	160
28	87	0 0 10	S 26,437	5 (4) (c)	Jayasundera Mudiyansele Naidehamige Mudiyanse, Hita pu Vidane of Tumbulla	—	Kurunegala E	226	161
28	88	0 0 10	S 26,439	5 (4) (c)	(1) Jayasundera Mudiyansele Panchiralage Heratbanda of Tumbulla, (2) Jayasundera Mudiyansele Panchiralage Appuhamy of Maha Mitowa, (3) Herat Mudiyansele Appuhamige Mudiyanse of Miwellawa, (4) Herat Mudiyansele Appuhamige Kawamma of Waduressa and (5) Herat Mudiyansele Ukkulamige Gunaratbanda of Miwellawa	Settled in undivided shares of one third each to (1) and (2) and one ninth each to (3), (4) and (5)	Kurunegala E	226	162
28	89	0 0 10	S 26,440	5 (4) (c)	(1) Jayasundera Mudiyansele Kirietanage Banda of Tumbulla, (2) Jayasundera Mudiyansele Kirietanage Mudiyanse of Kelegama, (3) Jayasundera Mudiyansele Kirietanage Kaluhamy of Diyagama, (4) Herat Mudiyansele Kiribandage Ran Menka, (5) Herat Mudiyansele Kiribandage Dmgribanda, both of Tumbulla, (6) Herat Mudiyansele Kiribandage Ranbanda of Ambale, (7) Herat Mudiyansele Kiribandage Wanniamy and (8) Herat Mudiyansele Kiribandage Appuhamy, both of Moragolla	Settled in undivided shares of one fourth each to (1), (2) and (3), and one twentieth each to (4), (5), (6), (7) and (8)	Kurunegala E	226	163
28	90	0 2 34	S 26,196	5 (4) (c)	Mahakirinda Sri Medankara Thero of Kolugala Vihare, Kolugala	—	Kurunegala E	226	164
28	91	0 3 9	S 26,195	5 (4) (c)	Herat Mudiyansele Bandage Appuhamy of Mahakirinda	—	Kurunegala E	226	165
28	92	0 2 16	S 26,197	5 (4) (c)	(1) Herat Mudiyansele Bandage Ranmenika, (2) Herat Mudiyansele Bandage Mudiyanse, (3) Herat Mudiyansele Bandage Ranhamy, all of Mahakirinda, (4) Herat Mudiyansele Panchiralage Ranmenika of Divullepitaya, (5) Atapattu Mudiyansele Dingiribandage Heratbanda of Mahakirinda, (6) Atapattu Mudiyansele Dingiribandage Mutumenika of Wasiwewa, and (7) Herat Mudiyansele Arachchilage Pemawathe of Mahakirinda	Settled in undivided shares of one fifth each to (1), (2), (3), and (4) and one fifteenth each to (5), (6) and (7)	Kurunegala E	226	166
		0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
		0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
		1 12	S 26,352	5 (4) (c)	(1) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Appuhamy, (2) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Heratbanda, both of Mahagrilla (3) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Bandihamy of Wambotuwewa (4) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Kirietana of Hidogama, (5) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Menikhamy of Waduressa and (6) Ekanayaka Mudiyansele Panchirala Arachchilage Ranetana of Mahakirinda	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	226	167
			S 26,349	5 (4) (c)	Wasala Mudiyansele Panchiamige Menikhamy of Mahagrilla	—	Kurunegala E	226	168

Lot No	Sub-divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
-29	97	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
29	98	1	0	28	S 26,351	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Mohot tihamige Ranmenika of Mahagrilla	—	Kurunegala E	226	169
29	99	0	1	24	S 26,366	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Ukku bandage Ranhamy Hitapu Vidane of Mahagrilla	—	Kurunegala E	226	170
29	100	0	0	38	S 26,350	5 (4) (c)	Dissanayaka Mudiyanse Lage Wannihamige Kawamma of Mahagrilla	—	Kurunegala E	226	171
29	101	0	1	2	S 26,355	5 (4) (c)	(1) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage Punchirala of Malabendiyawa, (2) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage, Punchirala Mutu Menika of Mahamitowa, (3) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage Punchirala of Ukkuamma, (4) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage Punchirala of Mahagrilla, (5) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage Punchirala of Dingiri Menika, and (6) Semasinghe Navaratna Tennakoon Mudiyanse Lage Punchirala of Ran Menika, all of Malabendiyawa	Settled in undivided shares of one sixth each	Kurunegala E	226	172
29	102	0	1	1	S 26,356	5 (4) (c)	Dissanayaka Mudiyanse Lage Muda hhamige Tikiribanda of Mahagrilla	—	Kurunegala E	226	173
29	103	0	1	29	S 26,359	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Malhamige Punchihamy of Mahagrilla	Subject to the life interest of Ekanayaka Mudiyanse Lage Bandage Tikirhamy of Mahagrilla	Kurunegala E	226	174
29	104	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—
29	105	0	1	27	S 26,358	5 (4) (c)	(1) Wasala Mudiyanse Lage Punchirala of Nandawathie, (2) Wasala Mudiyanse Lage Punchirala of Mudiyanse, and (3) Wasala Mudiyanse Lage Punchirala of Dingiri Menika, all of Mahagrilla	Settled in undivided shares of one third each subject to the life interest of Ekanayaka Mudiyanse Lage Bandage Tikirhamy of Mahagrilla	Kurunegala E	226	175
29	106	0	1	24	S 26,421	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Ukku bandage Punchimenika of Hilogama	—	Kurunegala E	226	176
29	107	0	1	23	S 26,420	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Ukku bandage Menuhamy of Elagammillawa	—	Kurunegala E	226	177
29	108	0	1	25	S 26,367	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Ukku bandage Mohottthamy of Mahagrilla	—	Kurunegala E	226	178
29	109	0	1	25	S 26,365	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Ukku bandage Mudiyanse of Mahagrilla	—	Kurunegala E	226	179
29	110	0	1	0	S 26,424	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Mudiyanse of Appuhamy of Gal kadawala	—	Kurunegala E	226	180
29	111	0	1	0	S 26,423	5 (4) (c)	Wasala Mudiyanse Lage Mudiyanse of Tennakoon of Mahagrilla	—	Kurunegala E	226	181
29	112	0	2	25	S 26,422	5 (4) (c)	(1) Abeyasinghe Mudiyanse Lage Mudalhamige Ukkuamma of Dodangollegama, (2) Wasala Mudiyanse Lage Kapuruhamige Dingiribanda of Mahagrilla, and (3) Abeyasinghe Mudiyanse Lage Mudalhamige Punchimenika of Elagammillawa	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	182
29	113	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
29	114	0	1	20	S 26,353	5 (4) (c)	Ekanayaka Mudiyanse Lage Mudalhamy Vedarala of Mahagrilla	—	Kurunegala E	226	183
29	115	0	1	29	S 26,441	5 (4) (c)	(1) Wasala Mudiyanse Lage Punchirala of Appuhamy of Mahagrilla and (2) Wasala Mudiyanse Lage Punchirala of Mudiyanse of Waduressa	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	184
29	116	0	0	33	S 26,354	5 (4) (c)	Herat Mudiyanse Lage Ran Menika <i>alias</i> Wasala Mudiyanse Lage Mekammage Ranmenika of Mahagrilla	—	—	—	—
29	117	0	1	0	S 26,357	5 (4) (c)	Mahagrilla Wasala Mudiyanse Lage Bandavidanege Menuhamy of Udagrilla	—	—	—	—
29	118	8	3	7	—	5 (1)	The Crown	—	—	—	—
29	119	21	2	29	—	5 (1)	The Crown	—	—	—	—
29	120	2	3	28	—	5 (1)	The Crown	—	—	—	—
29	121	0	1	30	—	5 (1)	The Crown	—	—	—	—
29	122	0	2	35	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent A R P	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
29	123	0 2 34	S 26,203	5 (4) (c)	(1) Atapattu Mudiyanse- Appuhamy Hitapu Arachchi lage Mekamma of Wasiwewa, (2) Atapattu Mudiyanse- Appuhamy Hitapu Arachchi lage Dingiribanda of Hidogama, (3) Atapattu Mudiyanse- Appuhamy Hitapu Arachchi lage Mutu Menka of Kirindi galla, and (4) Atapattu Mudi- yanse-Appuhamy Hitapu arachchilage Mudiyanse of Hidogama	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	226	187
29	124	0 0 10	S 26,202	5 (4) (c)	(1) Malala Aloka Bandāralage Appuhamige Kūbandetana of Wewaranawetiya, and (2) Malala Aloka Bandarālage Appuhamige Kalubanda of Kirindigalla	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	188
29	125	0 0 10	S 26,201	5 (4) (c)	(1) Malala Aloka Bandarālage Puruduhamige Pūchūrala of Wasiwewa, (2) Malala Aloka Bandarālage Puruduhamige Mutumenika of Kirindigalla, (3) Malala Aloka Bandarālage Puruduhamige Kawamma of Divullewa, (4) Malala Aloka Bandarālage Herat Mudiyan- sege Mutubanda of Kirindigalla, (5) Malala Aloka Bandarālage Pūchūbandage Ukkamma of Baladora, (6) Malala Aloka Bandarālage Puruduhamige Dingiri Amma, (7) Malala Aloka Bandarālage Puruduhamige Mekamma, (8) Malala Aloka Bandarālage Puruduhamige Herat Mudiyanse, and (9) Malala Aloka Bandarālage Puruduhamige Kiri Menka, all of Hulawa	Settled in undivided shares of one fourth each to (1), (2) and (3), one twelfth each to (4) and (5), and one forty eighth each to (6), (7), (8) and (9)	Kurunegala E	226	189
29	126	0 0 10	S 26,200	5 (4) (c)	(1) Malala Aloka Bandarālage Pūchūrala Velvidane, and (2) Malala Aloka Bandarālage Mudalhamige Ranmenika, both of Wasiwewa	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	190
29	127	0 2 1	S 26,432	5 (4) (c)	Wannamayaka Mudiyanse- Malhamige Ranhamy of Hulugalla	—	Kurunegala E	226	191
29	128	1 2 12	S 26 165	5 (4) (c)	Malala Aloka Bandarālage Dingiribanda Hiteputgam arachchilage Ukkamma of Hidogama	—	Kurunegala E	226	192
29	129	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
29	130	0 3 8	S 26,163	5 (4) (c)	Atapattu Mudiyanse- hamige Kiribanda of Hido- gama	—	Kurunegala E	226	193
29	131	0 0 31	S 26,293	5 (4) (c)	Wasala Mudiyanse- hamige Ranmenika of Halambe	—	Kurunegala E	226	194
29	132	0 0 26	S 26,164	5 (4) (c)	Atapattu Mudiyanse- hamige Pūchūbanda of Warawawa	—	Kurunegala E	226	195
29	133	0 0 32	S 26,198	5 (4) (c)	(1) Wasala Mudiyanse- yansege Dingiri Amma, (2) Wasala Mudiyanse- yansege Dingiribanda, (3) Wasala Mudiyanse- yansege Ranbanda, and (4) Wasala Mudiyanse- yansege Mudalhamy, all of Mahagirilla	Settled in undivided shares of one fourth each	Kurunegala E	226	196
		2 3	S 26,443	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Herathamige Ran Menika of Hidogama	—	Kurunegala E	226	197
		33	S 26,294	5 (4) (c)	Wasala Mudiyanse- hamige Pūchūbanda of Maha- girilla	—	Kurunegala E	226	198
		34	S 26,295	5 (4) (c)	Wasala Mudiyanse- hamige Kiri Menka of Maha- Mitowa	—	Kurunegala E	226	199
			S 26,296	5 (4) (c)	(1) Dissanayaka Mudiyanse- Pūchūralage Tikiri Banda, and (2) Dissanayaka Mudiyanse- Pūchūralage Mekamma, both of Mahagirilla	Settled in undivided shares of one half each	Kurunegala E	226	200
				5 (1)	The Crown				

Lot No	Sub divisional Lot No	Extent			No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
		A	R	P							
29	139	0	2	3	S 26,444	5 (4) (c)	(1) Wannayaka Mudiyanse- Ranhamige Menuhamy of Hulawa, (2) Wannayaka Mudiyanse- Ranhamige Ukkhamy of Ipalogama, (3) Wannayaka Mudiyanse- Ranhamige Mutumenika of Galkadawala, (4) Abeysinghe Herat Mudiyanse- Kalubandage Heratbanda, (6) Abeysinghe Herat Mudiyanse- lage Kalubandage Mudiyanse, (7) Abeysinghe Herat Mudi- yanse- lage Kalubandage Dingiri- amma, (8) Abeysinghe Herat Mudiyanse- lage Kalubandage Tennakoon, (9) Abeysinghe Herat Mudiyanse- lage Kalubandage Rammenika, and (10) Abeysinghe Herat Mudiyanse- lage Kalubandage Appuhamy, all of Walpaluwa	Settled in undivided shares of one fourth each to (1) (2) and (3) and one twenty eighth each to (4) (5), (6), (7), (8), (9) and (10)	Kurunegala F	226	201
29	140	0	0	27	—	5 (1) *	The Crown	—	—	—	—
29	141	0	2	15	S 26,430	5 (4) (c)	Wasala Mudiyanse- bandage Appuhamy of Maha grilla	—	Kurunegala E	226	202
29	142	0	1	24	S 26,194	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Ranhamige Ukkubanda of Hidogama	—	Kurunegala E	226	203
29	143	0	0	35	S 26,192	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Appuhamige Peter Banda of Hidogama	—	Kurunegala E	226	204
29	144	0	2	24	S 26,300	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Punchirralage Mudalhamy of Hidogama	—	Kurunegala E	226	205
29	145	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	—
29	146	0	1	17	S 26,298	5 (4) (c)	(1) Atapattu Mudiyanse- Mohottihamige Tikiri Menka, (2) Atapattu Mudiyanse- Mohottihamige Malhamy, and (3) Atapattu Mudiyanse- Mohottihamige Dingiribanda, all of Hidogama	Settled in undivided shares of one third each	Kurunegala E	226	206
29	147	0	0	34	S 26,193	5 (4) (c)	(1) Wannayaka Mudiyanse- Punchirralage Ranbanda of Hulogedara, (2) Rasnayaka Mudiyanse- lage Wannhamige Abeyasinghe of Timbriyawa, and (3) Rasnayaka Mudiyanse- lage Punchirralage Ranhamy of Hidogama	Settled in undivided shares of one half to (1) and one fourth each to (2) and (3)	Kurunegala E	226	207
29	148	0	1	27	S 26,191	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Ranhamige Kiribanda of Hido- gama	—	Kurunegala E	226	208
29	149	0	1	27	S 26,190	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Ranhamige Kirimenika of Hulogedara	—	Kurunegala E	226	209
29	150	0	1	1	S 26,168	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Bandage Heratham of Nikaweratiya	—	Kurunegala E	226	210
29	151	0	1	1	S 26,167	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Bandage Menkhamy of Hulugalla	—	Kurunegala E	226	211
29	152	0	1	0	S 26,166	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Bandage Kirimenika of Waduressa	—	Kurunegala E	226	212
29	153	0	1	31	S 26,343	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Dingiribandage Ranetana of Hidogama	—	Kurunegala E	226	213
29	154	0	1	31	S 26,344	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Dingiribandage Punchetana of Hidogama	—	Kurunegala E	226	214
29	155	0	1	35	S 26,341	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Dingiribandage Appuhamy of Hidogama	—	Kurunegala E	226	215
29	156	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
29	157	0	1	37	S 26,342	5 (4) (c)	Mannaperuma Mudiyanse- Dingiribandage Kaluhamy of Mahakirinda	—	Kurunegala E	226	216
29	158	0	1	35	S 26,339	5 (4) (c)	(1) Jayapathma Herat Mudiyanse- lage Dingiribandage Punchi- hamy of Waduressa, (2) Jaya- pathma Herat Mudiyanse- lage Dingiribandage Heratbanda, (3) Jayapathma Herat Mudiyanse- lage Dingiribandage Mudi- yanse (4) Jayapathma Herat Mudiyanse- lage Dingiribandage Menkhamy, and (5) Jayapath- ma Herat Mudiyanse- lage Dingiribandage Mutumenika, all of Tambarombuwa	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	226	217

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
29	159	0 1 23	S 26,292	5 (4) (c)	(1) Wijesinghe Herat Mudiyanse lage Kiribanda Arachchilage Dmgiri Amma, (2) Wijesinghe Herat Mudiyanse lage Kiribanda Arachchilage Sittamma, (3) Wijesinghe Herat Mudiyanse lage Kiribanda Arachchilage Kawamma, (4) Wijesinghe Herat Mudiyanse lage Kiribanda Arachchilage Ukkamma, and (5) Wijesinghe Herat Mudiyanse lage Kiribanda Arachchilage Wijedasa Bandara, all of Kirimetiwala	Settled in undivided shares of one fifth each	Kurunegala E	226	218
29	160	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
29	161	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
29	162	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
29	163	22 2 24	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 30th day of April, 1953

B MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of
Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 432 (Ratnapura)

WHEREAS a notice under section 1 of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 was duly published in the Gazette No 7,798 of August 15, 1930, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Nugepola in the Uda Pattu of the Nawadun Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 6, 12, 14, 18, 20, 25, 31, 32, 42, 44, 47, 48, 51, 54, 61, 65, 67, 68, 73, 74, 77, 78, 83, 88, 90, 91, 96, 98, 102, 103, 105, 106, 107, 118, 119, 128, 135, 137, 140, 141, 142 and 143 in Block Survey Preliminary Plan No 406 (vide Notice No 10,648)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by sections 3 and 32 of the Land Settlement Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Fourteenth day of April, 1953

M W F ABYAKOON
Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Section and Sub sections of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
6	6	0 1 29	—	4 (1)	The Crown	—	—	—	—
6	6A	0 0 16	—	4 (1)	The Crown	—	—	—	—
12	—	0 3 18	—	2 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 15	—	2 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 24	—	2 (1)	The Crown	—	—	—	—
25	25	1 2 0	S 25,971	4 (1)	Ratuappullage Abanchiya of Nugepola	—	Ratnapura B	311	214
25	25A	1 1 7	S 25,972	4 (1)	Hettiwala Kadage Katonisa of Nugepola	—	Ratnapura B	311	215
25	—	0 0 17	—	4 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 13	—	4 (1)	The Crown	—	—	—	—
25	2	0 2 2	S 25,973	4 (1)	Ratuappullage Petanchiya of Nugepola	—	Ratnapura B	311	216
—	—	0 2 4	S 26,016	4 (1)	Ratuappullage Samala of Nugepola	—	Ratnapura B	311	217
—	—	0 1 38	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	0 2 9	S 26,017	4 (1)	Ratuappullage Nonna of Nugepola	—	Ratnapura B	311	218
—	—	1 20	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	0 31	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	0 15	S 26,018	4 (1)	Ellawatte Ago Sinno of Nugepola	—	Ratnapura B	311	219
—	—	1 10	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	0 2	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	3 1	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	2 29	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	0 33	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	0 30	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	1 7	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	36	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	5	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	32	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	9	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	—	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	—	—	4 (1)	The Crown	—	—	—	—
—	—	—	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	—	—	2 (1)	The Crown	—	—	—	—
—	—	—	—	2 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Section and Sub sections of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 under which settled	On whom settled	Remarks (shares, interests) encumbrances Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
96	96B	3 0 14	—	2 (1)	The Crown	—	—	—	—
96	96C	0 3 5	—	2 (1)	The Crown	—	—	—	—
98	—	0 0 14	—	2 (1)	The Crown	—	—	—	—
102	—	0 1 8	—	2 (1)	The Crown	—	—	—	—
103	—	3 1 9	—	2 (1)	The Crown	—	—	—	—
105	—	0 0 6	—	2 (1)	The Crown	—	—	—	—
106	—	17 2 20	—	2 (1)	The Crown	—	—	—	—
106	106A	0 1 7	—	2 (1)	The Crown	—	—	—	—
106	106B	0 1 5	—	2 (1)	The Crown	—	—	—	—
106	106C	0 1 28	—	2 (1)	The Crown	—	—	—	—
106	106D	0 0 33	—	2 (1)	The Crown	—	—	—	—
107	—	0 0 33	—	2 (1)	The Crown	—	—	—	—
118	118	7 1 3	S 26,019	4 (1)	Liyana Arachchige Siribohamy of Nugepola	—	Ratnapura	B 311	220
118	118A	4 0 10	S 26,020	4 (1)	(1) Gulanewatte Malhamy of Nugepola, (2) Gulanewatte Ran Etana, (3) Gulanewatta Yaha pathamy, (4) Gulanewatte Punchi Etana and (5) Gulanewatte Menik Etana, all of Gallella	Settled in undivided shares of one fifth each	Ratnapura	B 311	221
118	118B	1 2 4	S 26,021	4 (1)	(1) Liyana Arachchige Ratran hamy of Liyanaarachchigama, (2) Liyana Arachchige Ram malhamy, (3) Liyana Arachchige Podiappuhamy, (4) Liyana Arachchige Nilhamy and (5) Liyana Arachchige Menikhamy, all of Nugepola	Settled in undivided shares of one fifth each	Ratnapura	B 311	222
118	118C	0 1 3	S 26,043	4 (1)	Lundamullage Aron Perera of Nugepola	—	Ratnapura	B 311	213
118	118D	0 0 37	—	4 (1)	The Crown	—	—	—	—
118	118E	3 1 25	—	4 (1)	The Crown	—	—	—	—
118	118F	1 2 23	S 26,044	4 (1)	(1) Gairanagamage Dingirumahat mayaya of Nugepola and (2) Gairanagamage Dingiri Menike of Gallella	Settled in undivided shares of one half each	Ratnapura	B 311	223
118	118G	1 2 24	—	4 (1)	The Crown	—	—	—	—
118	118H	1 2 23	—	4 (1)	The Crown	—	—	—	—
118	118I	1 2 24	S 26,045	4 (1)	Gairanagamage Gangaboda Vidanclayo Wastuhamy of Nugepola	—	Ratnapura	B 311	224
119	—	2 0 6	S 26,046	4 (1)	(1) Gulanewatte Malhamy and (2) Liyana Arachchige Siribohamy, both of Nugepola	Settled in undivided shares of one half each	Ratnapura	B 311	225
128	128	0 2 39	S 26 019	4 (1)	Liyana Arachchige Siribohamy of Nugepola	—	Ratnapura	B 311	220
128	128A	0 2 39	S 26,047	4 (1)	Liyana Arachchige Appuhamy of Nugepola	—	Ratnapura	B 311	226
135	—	0 1 37	—	2 (1)	The Crown	—	—	—	—
137	—	0 0 8	—	2 (1)	The Crown	—	—	—	—
140	145	1 1 21	—	4 (1)	The Crown	—	—	—	—
140	146	0 2 5	—	4 (1)	The Crown	—	—	—	—
141	—	0 0 3	—	2 (1)	The Crown	—	—	—	—
142	—	7 0 24	—	2 (1)	The Crown	—	—	—	—
143	—	6 3 30	—	2 (1)	The Crown	—	—	—	—

APPENDIX

I, the undersigned, hereby declare that the lands described as lots 20, 42, 47 and 88 in Block Survey Preliminary Plan No 406 have been abandoned from the above mentioned notice published under section 1 of the Waste Lands Ordinances of 1897 to 1903 and 1927 Given at the Settlement Office, Colombo, this Fourteenth day of April, 1953

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement of settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent Dated at Colombo, this 6th day of May, 1953

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and

M W F ABAYAKOON,
Settlement Officer

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 433 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the 24, 1949, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Bagatu (now in Kaltota Wasama) of the Helauda Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of the Eastern Province (described as lots 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 21, 22, 23, 24 and 25 in Block Survey Settlement Notice No 2,466)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby certify that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Eighth day of April, 1953

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
2	—	3 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	12 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
4	26	1 0 2	S 26,896	5 (4) (c)	Nungahatenne Rankiriyalage Kiri Ganitha of Nungahatenna	—	Ratnapura	E 106	182
4	27	1 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 15	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	2 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 1 14	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	5 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	6 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	3 1 36	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	10 0 0	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	6 3 32	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	21 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	18 3 9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

CHARLES ABEYASEKERA,

Dated at Colombo, this 6th day of May, 1953

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No 38 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,128 of June 13, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of *Wattegedera* in the *Atulugam Korale* East of the *Three Korales* and *Lower Bulatgama Division* (now within the *Divisional Revenue Officers Division* of *Atulugam* and *Panawal Korales*) of the *Kegalla District* in the *Province of Sabaragamuwa* and described as lots 1, 2, 3½, 5, 5½, 8, 9, 10, 12, 19, 22, 31, 32, 38, 44, 52, 55, 57, 67, 71, 72, 77, 92, 93, 94, 96½, 98, 99, 100, 101, 102, 103, 104, 110, 111, 113, 120, 131 and 144 in *Block Survey Preliminary Plan No 617* (vide *Settlement Notice No 1,113*)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this tenth day of April, 1953

S L DE SILVA,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	0 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
3½	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
5½	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	2 24	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
9	S 26,368	5 (4) (c)	Wattegedera Gamarallage Puncchappuhamy of Wattegedera	Kegalla	F 101	261			
22	S 26,369	5 (4) (c)	Wattegedera Gamarallage Puncchappuhamy of Wattegedera	Kegalla	F 101	262			
22	S 26,370	5 (4) (c)	Wattegedera Gamarallage Mudiyansa of Wattegedera	Kegalla	F 101	263			
27	S 26,371	5 (4) (c)	(1) Walpola Gamarallage Hammonna (2) Walpola Gamarallage Puncchappuhamy, (3) Walpola Gamarallage Setansingho, (4) Walpola Gamarallage Sugatansingho, and (5) Wattegedera Gamarallage Hammonna, all of Wattegedera	Kegalla	F 101	264			

Lot No	Sub divisional Lot No	Extent	No of Title Plan	Sub section under which settled	On whom settled	Remarks (shares interests, encumbrances, Nos of Reference Cases &c)	Land Register Office at which registered	Volume No	Folio No
72	149	0 0 30	S 26,372	5 (4) (c)	Wattegedera Gamarallage Garu tarahamy of Wattegedera	—	Kegalla	F 101	265
72	150	0 0 30	S 26,373	5 (4) (c)	Wattegedera Gamarallage Punched menike of Wattegedera	—	Kegalla	F 101	266
72	151	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
72	152	0 1 0	S 26,374	5 (4) (c)	(1) Arattana Gamaladdalage Karunaratne and (2) Arattana Gamaladdalage Wijeratne, both of Wattegedera	Settled in undivided shares of one half each	Kegalla	F 101	267
72	153	0 0 38	S 26,375	5 (4) (c)	Udawatte Patirannehelage Podi hamy of Nawela	—	Kegalla	F 101	268
72	154	0 0 39	S 26,376	5 (4) (c)	(1) Arattana Gamaladdalage Dim gumahatmaya and (2) Arattana Gamaladdalage Podi menike, both of Paleegala	Settled in undivided shares of one half each	Kegalla	F 101	269
72	155	0 0 39	S 26,377	5 (4) (c)	Arattana Gamaladdalage Dingiri menike of Wattegedera	—	Kegalla	F 101	270
72	156	0 3 9	S 26,378	5 (4) (c)	Gonapinuwaia Vithanage Podi menika of Wattegedera	—	Kegalla	F 101	271
77	—	0 1 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
92	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
94	—	2 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
96½	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
98	—	5 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
99	—	2 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
100	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
101	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
102	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
103	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
104	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
110	—	0 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
111	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
113	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
120	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
131	—	0 3 25	—	5 (1)	The Crown	—	—	—	—
144	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent
Dated at Colombo, this 12th day of May, 1953

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development

Land Sales by the Government Agents

WESTERN PROVINCE

Colombo, No. 113 — The Government Agent, Western Province, will, on Friday, August 7, 1953, at 10 a.m., at the Colombo Kachoheri, put up to auction or will otherwise dispose of, the under mentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Colombo District 'R' O's Division of the Colombo District

Preliminary plan No A 1,233 Village—Wellawatta South

Lot No	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent A R P	Upset Price Rs c
28	Part of premises bearing assessment No 39 (42nd lane)	—	Mr W S Goonewardana	Garden containing 1 coconut tree, 2 papaw trees and 7 plantain bushes	0 0 16 6	780 0
30	Part of premises bearing assessment No 54 (44th Lane)	—	Vice President, Ramakrishna Mission (Ceylon Branch), Wellawatta	Coconut garden over 30 years	0 1 35 3	3,525 0

* For settlement on encroachers

Colombo, June 16, 1953

E K R Asf
for Land C

Land Acquisition Notices

Reference No LD 74

THE LAND ACQUISITION Act, No 9 OF 1950

Declaration Under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired of that Act

A portion in extent approximately 50' x 50' from the land called Dikgahalanda, situated in Bemmyanwattu, Hambantota District, and bounded as follows —

North by lot 4058 and T P 2,460,
East by T P 207,118,
South by lot 14877 m.P P 5,914,
West by Reservation along the High Road to Ratnapura

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Colombo, June 8, 1953

P B
Minister of Land

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 1 A 1 R 0 P, out of the land called Peragoda Kumbura, situated at Kokmaduwa, Weligam Korale, Matara District, and bounded as follows —

North by Weligama Kananke P W D Road,
East by remaining portion of the same land,
South by Peragodawatta (present school garden),
West by Nugagaha Liyadda

Ref No L B 2110—J/E/2184,
Colombo, June 4, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion in extent about 0 A 1 R 12 P out of the land called Ganegoda Owilana, situated at Nawadagala, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Kanetheriyanwela,
South by Pahala Millana,
East by Millegodawatte,
West by Waladuwa,

(2) A portion in extent about 0 A 0 R 35 P, out of the land called Kanetheriyanwela, situated at Nawadagala, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows —

North by Millegodawatte,
South by Ganegoda Owilana,
East by Millegodawatte,
West by Pahalamullana

(3) A portion in extent about 0 A 1 R 4 P, out of the land called Pahala Millana, situated at Nawadagala, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Kanetheriyanwela,
South by Waduwa,
East by Kanetheriyanwela,
West by Waladuwa

(4) A portion in extent about 0 A 0 R 21 P, out of the land called Waladuwa, situated at Nawadagala, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Pahala Mullana,
South by Waladuwa,
East by Kanetheriyanwela,
West by Pahala Mullana

(5) A portion in extent about 0 A 0 R 04 P, out of the land called Millagodawatte, situated at Nawadagala, Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows —

North by Kanetheriyanwela,
South by Millagodawatte,
East by Kanetheriyanwela,
West by Millagodawatte

Ref No J/LLD/2946
Colombo, May 25, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of the Act

The land called Alhetagodahena, Alhetagodakumbura and Konekumburewatta in extent 5 acres 3 roods 5 perches, situated in Pallewela village, Matara District, surveyed and described as lots 178, 179, 179 and 209 in village plan 362

Ref No
Colombo

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about half an acre from the land called Mediripitiya, situated in Udagama village, Gangapalatha Korale, Udagama District, and bounded as follows —

North by Muramudalgedera Henwatt Malakandura,
South by Pahalagedera Chena,
East by chena fence,
West by Samarakoon's land and the fence of the temple land

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 11 perches out of the land called Idamahena, situated in Pelpola village, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by the land called Kahatagahawatta
East and West by remaining portions of the same land,
South by V C Road

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No L H 996/J/LG/2685,
Colombo, June 3, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

LD 4699

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 100' x 80', out of the land called Godamunnawatte, situated in Ampitiya Udagama village, Patahewaheta, Kandy District, and bounded as follows

North and West by remaining portions of the same land,
East by Kandy Talatuoya Main Road,
South by the land called Mederiyakanatha

Ref No J/LG/35/53,
Colombo, June 9, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

L D 4700/J/LG/42/53

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 1 acre, out of the land called Primrose Hill Estate, situated at Getambe, Kandy Gravets, Kandy and Pata Hewaheta Division, Kandy District and bounded as follows —

North and West by Lady Blake's Drive,
East and South by the remaining portions of the same land

Ref No J/LG/42/53
Colombo, June 11, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 2/3 acres from the land called Glenlyon Estate, situated in Agrapatana village, Dimbulla Korale, Kotmale Division, Nuwara Eliya District, and bounded as follows —

North, East, South and West by portions of the same land

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/H/2953 (LD 1208),
Colombo, May 6, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under the Land Acquisition Act, No 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent approximately 1 1/3 perches out of the land called Medakumbura Estate, situated in Medakumbura Village Headman's Division, D R O's Division of Kotmale, Nuwara Eliya District, and bounded as follows —

North, East, South and West by remaining portions of the same land

Signified by me

S F AMERASINGHE,
Permanent Secretary

Ref No J/TW/2722 (LD 1202),
Colombo, May 11, 1953

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4401

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

A portion out of the land called and known as Wyreley Grove Estate, in extent 120 A 1 R 25 P, situated in Balana and Amunupura villages, Udu Nuwara and Yatu Nuwara Division, Kandy District, Central Province and more fully described as lots 60 and 82 in combined Supplement No 1 to F V P Nos 27 and 28

Name of Claimants—(1) N Wimalasena, Esqr Proctor, S C Kandy, (2) K D Wilson, Esqr Ward Street, Kandy (3) M Ameen, Esqr Proctor, S C, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri on August 3, 1953, at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 27, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 20, 1953

O RAINE WRIGHT,
Assistant Government Agent

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the settlement of flood refugees from Gatambe area, to wit —

Preliminary plan No A 1,413 Village—Getambe, within the Municipal Limits of Kandy

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
49	Premises bearing assessment No 832 of Ward No 1	Garden contains coconut, jak, arecanut, ramutan, jamboo trees and bamboo bushes	Mrs Ahiya Umma, "Rifka Cottage" 619, Peradeniya Road, Kandy	0	0	18 48
61	Premises bearing assessment Nos 979, 981, 983, 985, and 987 of Ward No 1	Garden contains, coconut, jak, bread fruit, biling, mango, orange, avocado pears, aththa trees, plantain bushes, 2 tiled masonry houses, a thatched roofed masonry latrine and a masonry drain	Lena Segappy Achi, 24, Trinco malee Street, Kandy	0	2	2 48
65	Premises bearing assessment No 1015/1 of Ward No 1	Grass field contains a ditch	Dalada Mahigawa (Chief Trustee, C B Nugawela, Diyawadana Nilame of Kandy)	0	2	2 53
90	Premises bearing assessment No 1127 of Ward No 1	Garden contains coconut, jak, arecanut, cocoa, mango, durian, sapu and kottan trees	Mr J P A de Mel Cosey Drapery Stores, 69/71, Colombo Street, Kandy	0	1	36 75

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on July 30, 1953, at 9 a m, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

The Kachcheri,
Kandy, June 16, 1953

O R WRIGHT,
Assistant Government Agent

L D 3703

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, acquisition of land for K/Galaha Junior School, to wit —

Preliminary plan No A 1,315 Village—Deltota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ver	Garden and patana contains a permanent school building	The Baddrawathie Fernando, Estates Limited, 457, Union Place, Colombo	1	3	11 7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kandy Kachcheri, on July 30, 1953, at 9 a m, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests

1953

O R WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 4532

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion out of the land called Emilton Estate, situated in Haloluwa village, Harispattu, Kandy District, in extent 120 A 1 R 18 P, out of the land called Emilton Estate, situated in Haloluwa village, Harispattu, Kandy District, Supplement No 2 in P P A 1,979

Name of Claimants—Waidyasara of Emilton Estate, Haloluwa

Name of Claimants—Tikira of Guhagoda, Katugastota

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri, on August 6, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 31, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 22, 1953

O RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD, 4568

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land in extent 10A 0R 09 P, out of the land called and known as Tilton Estate, situated at Pallegama in Uda Bulathgama, Kandy District, more fully described as lots 1, 2 and 3 in P P A 1,974

Name of Claimant Kaly Mudiyanselagedara Abdul Cader Saikabdu Fareed of Royal Land Tea Factory, Pujapitiya

The latrine and the labour line on lot 3 have been constructed by the Railway Department

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 13, 1953, at 9 15 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 22, 1953

O RAINE WRIGHT,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

N B — Please quote this reference No in all letters in this connection

Reference No LD 7345

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for H/Pallattara Government Sinhalese Mixed School

Description of the land to be acquired

SCHEDULE

Supplement No 7 to F V P 263 Village—Pallattara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
515	Kongahahena	Garden contains 41 coconut trees 5-15 years, 1 murunga tree 10 years, and 1 lolu tree 10 years	Mrs' Dona Catharina Wannigama, D D Ratna singhe, both of Pallattara, Belhatta, and M de S Wijesinghe of "Nupe House", Matara	1	0	6 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Belhatta Police Station on August 5, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry

The Kachcheri,
Hambantota, June 13, 1953

D J F D LIYANAGE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

N B — Please quote this reference No in all letters in this connection

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose viz for Palatuduwa Maternity Home

Description of the land to be acquired

SCHEDULE

Supplement No 1 to F V P 317 Village—Palatuduwa

Lot	Name of Land	Description	Name of Claimant
78	Pimlelima alias Mahapimlelima	Maternity Home and premises contains 3 permanent buildings, a permanent latrine and a masonry well	Wanawasa Kuda Vijayaratne, Parawehera Pembe, Polommaruwa, Tangalla. The 3 buildings well have been constructed by the Department of Services

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Tangalla Circuit Bungalow on August 5, 1953, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry.

The Kachcheri,
Hambantota, June 17, 1953

D J F D LIXANAGI
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LD 7290

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land or servitude to be acquired

Supplement No 16 to Final Village Plan No 291 Village—Kahawatta (part)

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
231	Godarawattamudukebella, parts of assessment Nos 107/6 and 107/7, Ward No 6	Garden contains 206 coconut trees 8-15 years, 16 jak trees 15-30 years, 2 kitul trees 10 years, 27 orange trees 10 years, 8 lime trees 10 years, 3 teak, 3 mango and 1 kono tree 20 years, 4 kaju trees 5 years and 2 bel trees 10 years	Lentis Silva Wickramanayake, Muiswatta, Belhatta	2	1	3 1
239	Hedagedarawatta, parts of assessment Nos 107/6 and 107/7 Ward No 6	Garden contains 1 coconut tree and 1 mbul tree 40 years and part of tiled masonry school building	Lentis Silva Wickramanayake, Muiswatta, Belhatta (Part of school building constructed by the residents of Belhatta)	0	3	2 9
Total				3	0	6 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Belhatta Town Council Office, on August 5, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 30, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All documents in support of the claims should be produced before me at the time of inquiry.

The Kachcheri,
Hambantota, June 19, 1953

A B S N PULLENAYEGUM
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7634/J/E/2439

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

An extent of 3 A 3 R 37 P, out of the land called Maagahapitiyehalmillaghamulawatta situated in Ibbagamuwa Village Ihlawasideke Korale West Hiriya Habattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lot 191 in Supplement No 2 to F V P 1172

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at the Kurunegala Kachcheri with title deeds, &c, on August 24, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 17, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, June 17, 1953

N N D JILLA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

Notice under Section 7

Reference No LA/7385/J/HLG/1214

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land

An extent of 16 6 perches out of the land called Ihalawewakumbua situated in Godawita Village, Rekopattu Korale, Dambadeni Hatpattu Kurunegala District, and more particularly described as lot 146 in Supplement No 3 to final village plan 1,489

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala on August 24, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 17, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, June 17, 1953

N N D JILLA,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, North Western Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935 at 10 a.m., on July 11, 1953, at Kurunegala Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

June 23, 1953

W S DE ALWIS,
for Land Commissioner

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P
	F V P 1593 Village—Kahatagaswewa	
39	H M Herat	24 3 12
41	W A Fernando	24 0 17
51	W A Don Kaithan	23 2 02
42	E M Girigoris Appuhamy	24 3 34
46	K John Fernando	25 1 21
45	W C Fernando	24 3 10

	P P 4292 Village—Digama	
S 71	Mrs W A Dona Rosalina Hamine	28 3 25

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent A R P	Name of Permit holder or Applicant	Extent A R P
	F V P 2515 Village—Mudannapola		F V P 2480 Village—Tissawa	
24	C B Kumarasinghe	52 0 28	9 & 9A	A H Weerasinghe
26	Mrs Premawathi Kumarasinghe	24 2 32	100	D B Herat
				4 0 01
				23 0 31

Land Redemption Notices

LA 3417/J/LLD/254/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942,

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, April 29, 1953

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Lot	Name of Land	Preliminary plan No A 1238 Description	Village—Periyakulam South Name of Claimant	Extent A R P
1	Periyakulamkadu	Coconut garden 50 years	S K R S Sockkalingam Chettiar c/o A L Karuppiyah Pillai of 31, Mannar Road, Puttalam	0 0 23
2	Do	do	do	3 2 37
Total				3 3 20

Miscellaneous Land Notices

LS 2907

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs E C K Minoi (J P) and G J P Samarasinghe, trustees of the Rural Development Society, Retiyala, Govinna, have applied for a lease of a piece of Crown land, about half an acre in extent, from lot 237 in F V P 141 situated in Retiyala Kalutara District, for the construction of a meeting hall, play ground and well thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- Term 10 years,
- Rent Re 1 per annum,
- The lessees shall, within six months from the commencement of the lease, construct a meeting hall, play ground, and well on the land to the satisfaction of the Assistant Government Agent, Kalutara,
- The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land,
- The lessees shall use the land as a site for a meeting hall, play ground and well and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 25, 1953

E K R ASERAPPA,
for Land Commissioner

LS 2920

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Mr T D Belenis Appuhamy of Maturata has applied for a lease of the Crown land called Bohinna, in extent about one rood, situated in Wewatenne in Pallegampaha Korale, Uda Hewaheta Division, Nuwara Eliya District

2 This land was leased to the applicant on December 6, 1931, on an annual permit. The applicant has since improved the land, and erected a substantial house and boutique thereon. As tenure

under a permit is no longer appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 99 years with effect from January 1, 1952,
- Rent Rs 7 50 per annum, subject to revision every 30 years,
- The lessee shall use the land as a site for a residence and boutique and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 25, 1953

E K R ASERAPPA,
for Land Commissioner

LS 2969

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs M Tikira, E Bandiya Gamaduruya, and P Menka, trustees of the Rural Development Society, Vihara Palugama, have applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from lot 5 in F V P 509, situated at Vihara Palugama, Anuradhapura District, for the purpose of erecting a meeting hall thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term 30 years,
- Rent Re 1 per annum,
- The lessees shall, within one year from the commencement of the lease and in accordance with plans and specifications approved by the Government Agent, North Central Province, erect a permanent meeting hall on the land,
- The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 25, 1953

E K R ASERAPPA,
for Land Commissioner

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

Colombo No 113—බස්නාහිර දිසාවේ ආණ්ඩුවේ ජපන් උක්තාන්තේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්නයක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1953ක්වූ ආණ්ඩු මස 7 වැනි දින වූ සියුරු උදේ 10ට කොළඹ කවුළුවේදී මිත්තේදී සිටින ආණ්ඩු මණ්ඩලයට නොහොත් වෙන ආණ්ඩුවකින් නිත්‍යකරණයට යෙදෙනවා ඇත බස්නාහිර දිසාවේ කොළඹ ආණ්ඩු පාලන නිලධාරීන්ගේ කොමසාරිස්වරයා විසින් නිවැරදිව සම්මත කළ බවයි 2ක්

මුල් සිතියම නො A 1,233 ගම—වැල්ලවත්ත දකුණ

නො	ඉඩම් නම	ඉල්ලුම්කාරයා	අයිතිකම්කරුන්ගේ	අන්දම	ප්‍රමාණය, අරු ප	අක්කරයක නක්සේරු මිල, රු
28	නො 42 පවුමාවෙන් වර්ජනම් නො 39 දරන ඉඩම් කොටසක්	—	බිලිම් ඇස් ගුණවිතන වැල්ලවත්ත	පොල්ගසක්ද, පැපොල්ගස 2ක්ද, කෙසෙල් පඳුරු 7ක් ඇති ඉඩම	0 0 16 6	780*
30	නො 44 පවුමාවෙන් වර්ජනම් නො 54 දරන ඉඩම් කොටසක්	—	රමනික මිසමේ (ලංකා අංශයේ) උප සහායකී තැන වැල්ලවත්ත	අවුරුදු 30 පමණ ඇති පොල් ඉඩම	0 1 35 3	3,525*

* වැඩිපුර ඉඩම් අල්ලාගෙන නිවැරදිව පිටුපසට පිටුපසට පිටුපසට

වම් 1953ක්වූ ජුනි මස 16 වැනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයාගේ කාර්යාලයේදී

ජ කේ අර් අසරප්පා, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්වරයා වෙනුවෙන්

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

අඛණ්ඩය LB 2110/J/E/2184

1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්ලන්ගේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්ලන්ගේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාවේ කෝරළේ නවදහල පිහිටි ගණේගොඩවිලාන නමැති ඉඩමෙන් අ 0, රු 1, ප 12 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් — උතුරට කනකේරියන්වෙල, දකුණට පහල මිල්ලාන, නැගෙනහිරට මිල්ලොගොඩවත්ත, බස්නාහිරට වල්දුම්

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලම් කෝරළේ කොන්මාදුට ගත ගම පිහිටි පේරගොඩකුඹුරු නමැති පහත සඳහන් මායිම් ඇති ඉඩමෙන් අ 1, රු 1, ප 0 බිම් ප්‍රමාණයක් —

(2) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාවේ කෝරළේ නවදහල පිහිටි කනකේරියන්වෙල නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 35 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් — උතුරට මිල්ලොගොඩවත්ත, දකුණට ගණේගොඩ මිල්ලාන, නැගෙනහිරට මිල්ලොගොඩවත්ත, බස්නාහිරට පහල මිල්ලාන

උතුරට වැල්ලම් කනාක මහපාර, නැගෙනහිරට එම ඉඩමෙන්ම කොටසක්, දකුණට පේරගොඩවත්ත (දුනට තිබෙන පාහැලේ වත්ත), බස්නාහිරට කුගගහලියද්ද

(3) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාවේ කෝරළේ නවදහල පිහිටි පහල මිල්ලාන නමැති ඉඩමෙන් අ 0, රු 1, ප 4 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් — උතුරට කනකේරියන්වෙල, දකුණට වඩුම්, නැගෙනහිරට කනකේරියන්වෙල, බස්නාහිරට වල්දුම්

පී බී මුල්ලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

(4) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාවේ කෝරළේ නවදහල පිහිටි වල්දුම් නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 21 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් — උතුරට පහල මිල්ලාන, දකුණට වල්දුම්, නැගෙනහිරට කනකේරියන්වෙල, බස්නාහිරට පහල මිල්ලාන

1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 වූ ආක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුල්ලන්ගේ නමැති මිම මෙයින් ප්‍රකාශ කරමි

(5) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලාවේ කෝරළේ නවදහල පිහිටි මිල්ලොගොඩවත්ත නමැති ඉඩමෙන් අ 0, රු 0, ප 4 පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, එහි මායිම් — උතුරට කනකේරියන්වෙල, දකුණට මිල්ලොගොඩවත්ත, නැගෙනහිරට කනකේරියන්වෙල, බස්නාහිරට මිල්ලොගොඩවත්ත

උතුරට—කහටගහවත්ත නමැති ඉඩමද, නැගෙනහිරට සහ බටහිරට මෙම ඉඩමේ ඉතුරු කොටසද, දකුණට ගම්පහා පාරද ගත මායිම් ඇති කාර්තර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ පැල්පොල ගමේ පිහිටි ඉඩමෙන් නමැති ඉඩමෙන් පර්චස් II ක පමණ බිම් ප්‍රමාණයක්

පී බී මුල්ලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
වම් 1953ක්වූ මැයි මස 25 වැනි දින කොළඹදී

පී බී මුල්ලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ, සාමර ලේකම්තුමා

නො L H 996/J/LG/2685

වම් 1953ක්වූ ජුනි මස 3 වැනි දින කොළඹදී

L W 2845

අඛකය LD 7413/J/LG/140/53

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

බදුදු දිඤ්ඤිකයේ විශ්ලව කොට්ඨාශයේ, විශ්ලව කෝරළේ පල්ලේවෙල ගම් පිහිටි අ 5, රූ 3, ප 5ක් වපසරිය ඇති හො 1 දරණ අතිරේකයේ හො 362 දරණ අත්තිමගම් සිතියමේ හො 178½, 179, 179½ හා 209 දරණ බිම්කවිටි වශයෙන් මැහ විස්තර කර තිබෙන අලිඇටගොඩගේන, අලිඇටගොඩකුඹුර සහ කෝන්කුඹුරවත්ත නැමති ඉඩම්

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
J/LLD/2470

මිම් 1953ක් වූ මැයි මස 13 වැනි දින
කොළඹදීය

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950ශේ අඛක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බම් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුටුරුප්පිය දිඤ්ඤිකයේ කොත්මලේ අදායම් පාලකා නිලධාරී තුමාගේ කොට්ඨාශයට අයත් මඩකුඹුර ගම් මූලාදානියාගේ විසමේ දුඤ්ඤිකයේ දැනට නමැති ගමේ පිහිටි පර්චස් 1½ක් පමණ වූ මැදකුඹුර වත්ත නමැති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට
නැගෙනහිරට } මෙම ඉඩමේ ඉතිරි කොටස
දකුණට
බස්නාහිරට }

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා
අංකය J/TW/2722 (LD 1202)

මිම් 1953ක් වූ මැයි මස 11 වැනි දින
කොළඹදීය

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බම් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත මායිම් ඇතුළත පිහිටි කුටුරුප්පිය දිඤ්ඤිකයේ කොත්මලේ කොට්ඨාශයේ දිඹුල කෝරළේ අග්‍රපහන ගමේ පිහිටි ග්ලෙන්ලියන් වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 2½ වන කොටස, ඊට මායිම් —

උතුරට
නැගෙනහිරට } එම ඉඩමේ කොටස
දකුණට
බස්නාහිරට }

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා
තොම්මරය J/H/2953 (LD 1208)

මිම් 1953ක් වූ මැයි මස 6 වැනි දින
කොළඹදීය

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ගම්බන්තොට දිඤ්ඤිකයේ කැලගොනහිර හිරුවාපත්තුවේ බැම්බන්තුව පිහිටි පහත සඳහන් මිටිබිම් ඇති දික්ගලපේද නමැති ඉඩමෙන් අඹි 50ක් දිග සහ අඹි 50ක් පලල ඇති බිම්කැබැල්ල

උතුරට අඛක T P 2460 දරණ පෙලපත් බප්පුවේ සඳහන් හො 4,058 දරණ බිම්කැබැල්ල,
නැගෙනහිරට අඛක T P 207,118 දරණ පෙලපත් බප්පුවේ, දකුණට අඛක 5,914 දරණ මුල් සිතියමේ සඳහන් හො 18,877 දරණ ඉඩම්,
බස්නාහිරට රත්නපුරයට යන ප්‍රසිඛ පාරට මෙන්සාර ඇති ඊළවේගන් පරිය

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ ඇස් ඇප් අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

මිම් 1953ක් වූ ජූනි මස 8 වැනි දින
කොළඹදීය

LD 4699/J/LG/35/58

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මධ්‍යම පළාතේ මහනුවර දිඤ්ඤිකයේ, පානගේවාහැට කොමි ඨාශයේ අම්පිටිය උඩගම පිහිටි ගොඩමුත්ත වත්තෙන් අඹි 100ක් දිගින් සහ අඹි 80ක් පළලින් සහිත රකාටසට මායිම් —

උතුරට සහ බටහිරට එම ඉඩමෙන් ඉතිරි කොටස,
නැගෙනහිරට මහනුවර කලාතුරු මහපාර,
දකුණට මැදරිය කහත්ත නමැති ඉඩම

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මිම් 1953ක් වූ ජූනි මස 9 වැනි දින
කොළඹදීය

LD 4700/J/LG/42/53

1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මධ්‍යම පළාතේ මහනුවර දිඤ්ඤිකයේ පානගේවාහැට සහ මහනුවර කොට්ඨාශයේ, මහනුවර කබවත් හතරේ ගැටඹේ පිහිටි ප්‍රමේරෝස්හිල් නමැති ඉඩමෙන් අක්කරයක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට සහ බටහිරට “ලේඛි බලෙක්ස්” පාර,
නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමෙන් ඉතිරි කොටස

පී බී මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මිම් 1953ක් වූ ජූනි මස 11 වැනි දින
කොළඹදීය

1950ශ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
විවේචනා වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

ගැලෙනහිරට පහලගෙදර හේන,
දකුණට කොනගෙදර හේනේ වැට;
බස්නාහිරට සමරකෝන්ගේ ඉඩමේ වැට සහ පත්සල්
ඉඩමේ වැට

1950ශ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි
වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන
ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බව
ඉඩම් හා ඉඩම් සංවිධාන ආචාර්ය පුංචි බණ්ඩා මුලින්කුලමේ වන
මේ මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී මුලින්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අභිපේදි,
අත්සනසලේ ඇස් ඇල් අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා

පහත මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවා
හැට කොට්ඨාසයේ ගඟ පළාත කෝරළේ උඩගම ගමේ මැදිපි
පිටිය නැමති ඉඩමටත් කොටසක් වන අක්කර බාගයයි —

ගොම්මිරය J/LG/1/53 (LD 1206)

වම් 1953ක්වූ මැයි මස 5 වැනි දින
කොළඹදීය

ඊනුවට මුරමුදලිගෙදර හේනවත්ත මලකඳුර නැමති ඉඩම,

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම් ගැටමේ ජලගැල්ලමක් අනාථවූවන් පදිංචිකරවීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම්
ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වෙනි කාණ්ඩයේ කරනීමෙන
පංචාස්තුවල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර
මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම් —

නො	ඉඩමේ නම	සිතියමේ නො A 1,413	ගම—ගැටමේ (මහනුවර නගර සීමාව තුල පිහිටි)	ප්‍රමාණය, අරු ප
49	මිරිපතම නො 832 දරන සානග, මෝඩි නො 1	පොල්, පුවක්, කොස්, රවුටත් සහ ජම්බුගස් සහ උනපඳුරු මොඩු ඉඩම	මහනුවර පේරාදෙණිය පාරේ නො 619 දරණ “රිප්පා කොටේජ්” නිවෙසෙහි පදිංචි අභියා උමිමා නොනාමහත්මිය	0 0 18 48
61	වරිපතම නො 979, 981, 983, 985 සහ 987 දරන සානග, මෝඩි නො 1	උලුසෙවිලිකළ ගෙවල් 2ක් සහ පෙම්ලිකළ මැසිනිසිකම්ද ඇති පොල්, කොස්, දෙල්, කිලිං, අඹ සහ දෙබවි ආදිය වගාකළ ඉඩම	මහනුවර, නිරිකුණාමලේ විවිධ නො 24 දරන නිවස පදිංචි ලේනා සෙසල්පා අච්චි	0 2 2 48
65	වරිපතම නො 1,015/1 දරන සානග, මෝඩි නො 1	අගලක් සහිත තණකොටු ඉඩම	දළඳු මාලිගාව (හාරකාරතුමා සී බී නුගවෙලි දියවඩන නිලමතුමා, මහනුවර)	0 2 2 53
90	මිරිපතම නො 1127 දරන සානග, මෝඩි 1	කොකෝ, පුවක්, කොස්, පොල්, අඹ, දුරියත්, සපු සහ කොට්ටගස් වගාකළ ඉඩම	මහනුවර කොළඹ විවිධ නො 69/71 දරන “කෝසි මුද්‍රාපරී ස්ටෝප්” හි පදිංචිලේ පී ඒ ද මැල් මහත්මිය	0 1 36 75

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලපනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා සභවෙනි වගන්තියේ
මහාකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953ක්වූ
ජූලි මස 30 වෙනි දින පෙරවරු 9 ට මහනුවර කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අයුමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්න
මහා වා සහ මම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත් කියා සිටින්නට මහා
බව මෙයින් දැනගත යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 16 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය

මී ආර් . රසිච්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
LD 4401

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම්
ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට ලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යව්නුවර කොට්ඨාසයේ බලන සහ අඹුණ්ඳුර පිහිටි “විලිලොව්
මත්තෙන් අක්කර 120, රූ 1, ප 25 විශාලවූ F V P නො 27 සහ 28 සම්බන්ධකරනලද අතිරේක නො 1ක් සඳහන් ලොවි
නො 60 සහ 82 දරන කොටස

අයිතිකරගත් නම (1) ඇත් විමලසේන මහත්මයා, පෙරකළුරුතුමා, මහනුවර, (2) කේ බී විල්සන් මහත්මයා මෝඩි
විදිය, මහනුවර, (3) ඇම අමත් මහත්මයා, පෙරකළුරුතුමා, මහනුවර

ඉහත සඳහන් ඉඩමට නිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම නම නමත් හෝ බඩුන්ගෙන්
ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ශ අගෝස්තු මස 3 වෙනි දින පෙරවරු 10 30 මහනුවර කවිචේරියේදී මා
සම්මුඛ විය යුතුයි

කවද වම් 1953ශ ජූලි මස 27 වෙනි දිනට වත්තෙන් ඒ ඉඩම් සබඳකමක් බඩුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායවන්න, එක්
ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා එ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත්
දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 20 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය

මී රේ ජ් . රසිච්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම් — ගලප පෝසි පාසැල පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන
පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වෙනි කාණ්ඩයේ කරනීමෙන පංචාස්තුවල ප්‍රකාරයට කාමිකම්
හා ඉඩම් පිළිබඳ ඇමති තුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම නම් —

සිතියමේ නො A 1,315 ගම—දෙල්නොට

නො	ඉඩමේ නම	අන්දම	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අරු ප.
1	වෙදගැන්වත්වත්ත	පහනනින්, හා සිරි පාසැල් ගොඩ නැගිල්ලකින් යුත් වත්ත	බදු වනි ප්‍රනාඥ, එස්වේවිස් ලිමිටඩ්, 457, යුනියන් ජලේස්, කොළඹ	1 3 11 7

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලපනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා සභවෙනි වගන්තියේ
මහාකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953ක්වූ
අගෝස්තු මස 6 වෙනි දින පෙරවරු 9 15 ට මහනුවර කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද
කියා කියාසිටින්නට මහා වා සහ මම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකමේ නොරතුරුත්
කියාසිටින්නට මහා බව මෙයින් දැනගත යුතුයි

වම් 1953ක්වූ ජූනි මස 20 වෙනි දින
මහනුවර කවිචේරියේදීය

මී ආර් . රසිච්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවම් අදහස්කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විහාර —

මහාම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොඳාහලේ පල්ලේගම පිහිටි විල්වත්තේනන් අක්කර 10, රූ 0, ප 9 විශාල වූ මුල් ජලායන නො 1,974 සඳහන් ලොව් 1, 2 සහ 3 දරණ ඉඩම්

අයිතිකරුගේ නම කාලිඤ්ඤාසත්සෙලානෙදර අභිදුල්කාදර සෙසික් අභිදුල් පරිච්චි, “ රියල්ලාන්ඩ් විප්ලාස්ටර්”, පුස්පිටිය ලොව් නො 3 ාන් පිහිටි රූසිසිලි සහ ලැයිම දුම්රිය දෙපාර්තමේන්තුව විසින් සාදනලදී

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලිත් බලාපොරොත්තුවන අයවලුන් හෝ වම් 1953ක් වූ අගෝස්තු මස 13වැනි දින පෙරවරු 9 15ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953ක් වූ අගෝස්තු මස 6වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවිලිත් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක් වූ ජූනි මස 22වැනි දින මහනුවර කවිචේරියේදී

ඒ රේන් රයිට්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවම් උප ඒජන්තතුමා

L D 4532

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවම් අදහස්කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විහාර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ භාර්ග්වත්තුව කොඳාහලේ හල්ලොලාගම පිහිටි එම්ල්වත් වත්තෙන් අක්කර 8, රූ 0, ප 18ක් විශාල වූ මුල් ජලායන නො A 1,979 ශේ සඳහන් ලොව් 1 සහ 2 දරණ ඉඩම්

අයිතිකරුගේ නම ඩී ඇස් වෙලදාසාර මහත්මයා, එම්ල්වත්වත්ත, හල්ලොලාගම ලොව් නො 2 ගැන කඩුනස්තොට, ගුහාගොඩ පදිංචි ඒ සේ විකිරි අරමුල්කරති

ඉහත සඳහන් ඉඩමට, හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලිත් බලාපොරොත්තුවන අයවලුන් හෝ වම් 1953ක් වූ අගෝස්තු මස 6වැනි දින පෙරවරු 10 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953ක් වූ ජූලි මස 31වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවිලිත් දැනුම් දිය යුතුයි

වම් 1953ක් වූ ජූනි මස 22වැනි දින මහනුවර කවිචේරියේදී

ඒ රේන් රයිට්, මහනුවර දිස්ත්‍රික්කයේ අණුවම් උප ඒජන්තතුමා

L D 7345

මේ සම්බන්ධ එවන සියලුම ලියවිලිවල මේ අංකය සඳහන් කළ යුතුයි

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් පල්ලාත්තර රජයේ පාර්ශ්වලාභ සෑදීම පිණිස ලබාගැනීමට අණුවම් අදහස් කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විහාර —

නො 7 අතිරේකයේ නො 283 ගම්බද සිතියම ගම්—පල්ලාත්තර

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ ප
515	කෝන්ගහගේන	අවුරුදු 5-15ක් වූ පොල්ගස් 40ක්ද, අවුරුදු 10ක් වූ මුරුන්ගහසකින්ද සහ අවුරුදු 10ක් වූ ලෝලාසකින්ද යුක්තවූ පොල් වත්තකි	දොන කෘතීර්නා චන්ද්‍රිකා මහත්මිය, හි හි රත්නසිංහ, පල්ලාත්තර, බෙලිඅත්ත සහ ඇම් ද ඇස් විජේසිංහ, ගුප්තගෙදර, මානර	1 0 6 6

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවිලිත් බලාපොරොත්තුවන අයවලුන් හෝ වම් 1953ක් වූ අගෝස්තු මස 5 වැනි දින පෙරවරු 9ට බෙලිඅත්ත පොලිස් කාර්යාල ස්ථානයේදී මා සම්මුඛව පිය යුතුයි

තවද වම් 1953 ජූලි මස 30වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවිලිත් දැනුම් දිය යුතුයි අයිතිවාසිකම් දැක්වෙන බප්පු සහ සෑම ලියවිලිවිලිත් විභාගය පවත්වන ස්ථානයේදී මට පෙන්විය යුතුයි

වම් 1953ක් වූ ජූනි මස 13වැනි දින ගම්බන්තොට කවිචේරියේදී

ඩී ජේ ඇල් හි ලියනගේ ගම්බන්තොට දිස්ත්‍රික්කයේ අණුවම් අතිරේක උප ඒජන්තතුමා

අංකය LD 7280

1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවම් අදහස්කරන බැව් 1950ශ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො 16 අතිරේකයේ නො 291 ගම්බද මුල්සිතියම ගම්—කහවත්තෙන් කොටසක්

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ ප
231	ගෙදරවත්ත, මුඩු කැබැල්ල, කක්සේරු නො 107/6 සහ 107/7, නො 6 කොච්චාගය	අවුරුදු 8-15ක් වූ පොල්ගස් 206ක්ද, අවුරුදු 15-30ක් වූ කොස්ගස් 16ක්ද, අවුරුදු 10ක් වූ කිතුල්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ දෙවනියන් 27ක්ද, අවුරුදු 10ක් වූ දෙවනියන් 6ක්ද, අවුරුදු 20ක් වූ නේක්කගස් 3ක්ද, අම්ගස් 3කින් සහ කෝන් ගහකින්ද, අවුරුදු 5ක් වූ කාජුගස් 4ක්ද, අවුරුදු 10ක් වූ බෙලිගස් 2කින්ද යුක්තවේ	ලාන්විස් සිල්වා මිත්‍රමනාසක, මීරිස්වත්ත, බෙලිඅත්ත	2 1 3 1

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරු ප
239	හෙදහෙදරවත්ත, කන්තේරු නො 107/6 සහ 107/7, නො 6 කොට්ඨාසය	ඉඩුරුද 40ක් වූ පොල්ගසකින් සහ ඉඹුල්ගසකින්ද සහ උඩ සෙවිලිකරනලද ස්කෝට් ගොඩ නැතිල්ලකින්ද යුක්තවේ	ලැන්විස් සිල්වා වික්‍රමනායක මිරිස්වත්ත, මෙම්පැති ගොඩ නැතිල්ල බෙලිඅත්තේ මහ ජනායා මිසන් සාදම්පොදි එකතුව	0 3 2 9 <hr/> 3 0 6 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම කම් නමින් හෝ බඩුන්ගෙන්
ලියවිලිවලින් බලපාලන අයවලින් හෝ මිසි 1953ක් වූ අගෝස්තු මස 5 වෙනි දින පෙරමුරු 9 30 වේලාවට බෙලිඅත්තේ
නගර සභා ශාලාවේදී මා සම්මුඛව පිණිස

නවද මිසි 1953ක් වූ ජූලි මස 30 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී
ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි
පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි අයිතිවාසිකම් දක්වන බඳු සහ සෑම ලියවිලිවලත්ම විභාගය පවත්වන
සාක්ෂිවලට පත්විය යුතුයි

මිසි 1953ක් වූ ජූනි මස 19 වෙනි දින
හම්බන්තොට කම්මේරියේදීය
ඒ හි ඇත් ඇත් පුල්ලෙනාගම,
හම්බන්තොට දිනුකිකයේ අණුවේ උප ඒජන්තතුමා
අංකය LD 7336

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම්
ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරු ප
78	පිත්ලැබිම නොහොත් මහපිත්ලැබිම	මානානිමාසය සහ සීර ගොඩ නැතිලි 3ක්ද, සීර මාස කිලිමිකින් සහ බදිනලද ලදකි	මනමාස කුඩා විහාරස්ථාන පරමාහාර පෙරමනතු හිසු, පොලොන්නරුව, නංගල්ල, මෙයට විරුද්ධව කිසි හෝ ප්‍රතිසිසි මණ්ඩරය, පලකුඩුව, නංගල්ල මෙහි සාද කිබඳන සීර ගොඩනැගිලි 3ද, මාසිකිලිය සහ ලිද සොබා දෙපාර්තමේන්තුව මගින් සාදවන ලදී එකතුව	1 3 16 5 <hr/> 1 3 16 5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම කම් නමින් හෝ බඩුන්ගෙන්
ලියවිලිවලින් බලපාලන අයවලින් හෝ මිසි 1953ක් වූ අගෝස්තු මස 5 වෙනි දින පෙරමුරු 11ට නංගල්ලේ මාගේ සංවාරක
බන්තලාවේදී මා සම්මුඛව පිණිස

නවද මිසි 1953ක් වූ ජූලි මස 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී
ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි
පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි මේ සම්බන්ධව අයිතිවාසිකම් දක්වන බඳු සහ සෑම ලියවිලිවලත්ම විභාගය පවත්වන
සාක්ෂිවලට පත්විය යුතුයි

මිසි 1953ක් වූ ජූනි මස 17 වෙනි දින
හම්බන්තොට කම්මේරියේදීය
සී ජේ ඇත් සී ලියනගේ,
හම්බන්තොට දිනුකිකයේ අණුවේ අතිරේක උප ඒජන්තතුමා
අංකය LA 7634/J/E/2439

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම්
ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරු ප
	කුරුණෑගල දිනුකිකයේ කිරිඳාල හත්පත්තුවේ සිසිනාතිර ඉහල මිසිදෙක කෝරළේ ඉඩබාගවුම් නම් ගමෙහි පිහිටි අ 0, රු 3, ප 37 7ක විහාරස්ථානයක් ඇති මාරගසවියේ හල්මිල්ලගම නමැති නො 1,172 දරණ අවසාන සම් මැනීමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකයේ නො 191 සහ මූලාසනය මිසි ස්වර්ණ මිසි කැබැල්ල	ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම කම් නමින් හෝ බඩුන් ගෙන් ලියවිලිවලින් බලපාලන අයවලින් හෝ මිසි 1953ක් වූ අගෝස්තු මස 24 වෙනි දින පූර්ණය 9 30ට කුරුණෑගල කම්මේරියේදී එහි බඳුන් සමග මා සම්මුඛව පිණිස	ඉහත සඳහන් ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි මේ සම්බන්ධව අයිතිවාසිකම් දක්වන බඳු සහ සෑම ලියවිලිවලත්ම විභාගය පවත්වන සාක්ෂිවලට පත්විය යුතුයි	

මිසි 1953ක් වූ ජූනි මස 17 වෙනි දින
කුරුණෑගල කම්මේරියේදීය
ඇත් ඇත් සී ජිල්ලා,
කුරුණෑගල අණුවේ උප ඒජන්තතුමා
අංකය LA/7385/J/HLG/1214

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම්
ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අරු ප
	කුරුණෑගල දිනුකිකයේ දඹදෙනි හත්පත්තුවේ රුකෝපත්තුවේ කෝරළේ කොඩම්ම නම් ගමෙහි පිහිටි ඉහල මැවුකුඹුර හමැති ඉඩමෙන් පර්ච්ස් 16 6ක විහාරස්ථානයක් ඇති සිම් ප්‍රමාණය වන නො 1,489 දරණ අවසාන සම් මැනීමේ සැලැස්මේ 3 වෙනි අතිරේකයේ 146 වෙනි කැබැල්ලයි මිසි විහාරව සැලැස්මේ මිසි ප්‍රමාණය මි	ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සියලුදෙනාම කම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපාලන අයවලින් හෝ මිසි 1953 වූ අගෝස්තු මස 24 වැනි දින පූර්ණය 9 30ට කුරුණෑගල කම්මේරියේදී මා සම්මුඛව පිණිස	ඉහත සඳහන් ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මෙහි පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි	

මිසි 1953ක් වූ ජූනි මස 17 වෙනි දින
කුරුණෑගල කම්මේරියේදීය
ඇත් ඇත් සී ජිල්ලා,
කුරුණෑගල අණුවේ උප ඒජන්තතුමා

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ் கூறப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/H/2953 (LD 1208),

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம மூல மீ 6 ந உ.

காணியின விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பகுதி, டிம்புளன் கோற்றை, அகற்பத்தன கிராமத்தில் உள்ள சமார் 2½ ஏக்கர் பரப்புள்ள கிழனலியேன தோட்டம் எனப்படும் காணி கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு }
கிழக்கு } அதே காணியின பக்கங்கள்
தெற்கு }
மேற்கு }

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ் கூறப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சட்ட இல J/TW/2722 (LD 1202)

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு,

1953 ம மூல வைகாசி மீ 11 ந உ.

காணியின விபரம்

நுவரெலியா டிஸ்திரிக் கொதமலை பிரிவுக் காரியாதிக்காரியின பகுதியை சேர்ந்த மடகும்புர கிராமத் தலைமைக்காரன பகுதியில் துணுக்கத்தெனிய கிராமத்தில் உள்ள மடகும்புர தோட்டம் என அழைக்கப்படும் காணியின ஏக்கருறை 1 1/3 பர்ச்சஸ் பரப்புள்ள ஒரு பாகம், கீழ்க் காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, பக்கங்கள் அதே காணியின எஞ்சிய பக்கங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ் கூறப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 (1) ம உட்பிரிவின பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல J/LG/1/53

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ் எப் அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி

கொழும்பு

1953 ம மூல மீ 5 ந உ.

காணியின விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், உட்கொழும்பு பகுதி, கங்கப்பலத்த கோழி, உட்கம் கிராமத்தில் சமார் ½ ஏக்கர் பரப்புள்ள, மெதிரிபிடடிய எனப்படும் காணி கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு முழுதல்கெதறேனவத்தமல்கநூர்,
கிழக்கு பஹல்கெதரசேன
தெற்கு கொண்ட கெதர சேன வேலி,
மேற்கு, சமரக்கோனின காணியினதும் கோயில காணியினதும் வேலி,

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினப்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம மூல மீ 25 ந உ.

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனரின இலக்கம் LP/23

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2946

காணியின விபரம்

(1) காலி டிஸ்திரிக் பெருத்தொடவல்லலாவிடி கோறலையில் நவடகல் எனனும் இடத்தில் இருக்கும் கனெகொட ஒலிவானியினால் 0 ஏ 1 முறு, 12 பே, விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கநெத்தெரியனவெல,
தெற்கு பஹல்கெதரசேன
கிழக்கு மிலலெகொடவத்த,
மேற்கு வலலெ

(2) காலி டிஸ்திரிக் பெருத்தொடவல்லலாவிடி கோறலையில் நவடகல் எனனும் இடத்தில் இருக்கும் கநெத்தெரியனவலியினால் 0 ஏ 0 முறு 25 பே, விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு மிலலெகொடவத்த
தெற்கு கனெகொட ஒலிவானி,
கிழக்கு மிலலெகொடவத்த
மேற்கு பஹல்கெதரசேன

(3) காலி டிஸ்திரிக்டில் பெந்தொட வல்லலாவிடி கோறையில் நவகல எனனும் இடத்தில் இருக்கும் பஹலமிலானமினால 0௪ 1௫ 04 பே விசால முள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கந்தெதெரியனவல ,
தெற்கு வாடுவ
கிழக்கு கந்தெதெரியனவெல
மேற்கு வலடுவ ,

(4) காலி டிஸ்திரிக்டில் பெந்தொட வல்லலாவிடி கோறையில் நவகல எனனும் இடத்தில் இருக்கும் வலடுவமினால 0௪ 0௫ 21 பே விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு பஹலமுலான ,
தெற்கு வலடுவ ,
கிழக்கு கந்தெதெரியனவெல ,
மேற்கு பஹலமுலான

(5) காலி டிஸ்திரிக்டில் பெந்தொடவல்லலாவிடி கோறையில் நவகல எனனும் இடத்தில் இருக்கும் மிலலகொடவட்டமினால 0௪ 0௫ 04 பே விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு கந்தெதெரியனவெல ,
தெற்கு மிலலகொடவட்ட ,
கிழக்கு கந்தெதெரியனவெல
மேற்கு மிலலகொடவட்ட

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௫ ஜூன் 9 ந உ

பி பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4699
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/35/53

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத ஹேவாஎட்ட, அமபிடடிய உட்கம் கிராமத்திலிருக்கும் கொடமுன்னவத்த எனப்படும் காணியிலிருந்து சமரா 100' X 80° விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் மேற்கும் அதே காணியின் மிகுதி பாகங்கள் ,
கிழக்கு கண்டி-தலத்து ஓயா பிரதான ரோட
கெற்கு மெடரிய்கண்டி எனப்படும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௫ ஜூன் 11 ந உ

பி பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LD 4700
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/42/53

காணியின விபரம்

கண்டி டிஸ்திரிக், கண்டி, பாததஹேவாஎட்ட பகுதி, கண்டி, எல்லை, கொடம்பேவிலிருக்கும், பிரிம ரோஸ் ஹில் தோட்டம் எனப்படும் காணியிலிருந்து சமரா 1 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் மேற்கும் லேடி பிலேகல டிரைவ ,
கிழக்கும் தெற்கும் அதே காணியின் மிகுதி பாகங்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ௫ ஜூன் 4 ந உ

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LB 2110
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2184

காணியின விபரம்

மாததறை பிரிவு, வெலிகமகொறையில், கொகமாதவ என்ற கிராமத்தில் பேரகொட குமபுற என்ற காணியிலிருந்து 1௪, 1௫, 0பே நிலம். எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு வெலிகம-கண்டிகெ பி டிளியு டி தெரு ,
கிழக்கு அதே காணியின் பகுதி ,
தெற்கு பேரகொடவத்த (தற்போதுள்ள பாடசாலைத் தோட்டம்) ,
மேற்கில் நுகஹலியத்த

கேட்டமையில் வெள்ளத்தால் தாக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டுதல் எனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, ஆர் தாவது —

பிரதமபட்டது இல A 1,413 குறிச்சி—கெடமப, கண்டி நகரசபைக்குட்பட்டது

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
49	வரிப்பண இலக்கம் 832, வட்டார இலக்கம் 1 ன நிலம்	தோட்டத்தில் தென்னை, பிலா, பாசுரு, ரமுட்டான, கண்டி, 619, பேராத்தெனிய/ரோட, “நிபகா கொட்டேஜ” யிலிருக்கும் மீமதி அழியா உம்மா	0 0 18 48	
61	வரிப்பண இலக்கங்கள் 979, 981, 983, 985, 987, வட்டார இலக்கம் 1 ன நிலம்	தோட்டத்தில் தென்னை, பிலா, ராப்பிலா, பிலிங், மா, கண்டி, 24 திருக்கோலுமலை வீதியிலிருக்கும் லேனா கெப்பி ஆச்சி	0 2 2 48	
65	வரிப்பண இலக்கம் 1015/1, வட்டார இலக்கம் 1 ன நிலம்	புல தரையில் ஒரு சிடங்கு இருக்கின்றன கண்டி, தலதா மாலிகாவிலிருக்கும் பிரதான தர்மகாத்தா சீ பீ றுக்கவெல தியவடன நிலமே	0 2 2 53	
90	வரிப்பண இலக்கம் 1127, வட்டார இலக்கம் 1 ன நிலம்	தோட்டத்தில் தென்னை, பிலா, பாசுரு, கொக்கோ, கண்டி, 69/71 கொழுமபு வீதி, கோசி ரப பெரி ஸ்டோலிலிருக்கும் ஜே பி ஏ டிராமெல	0 1 36 75	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1953 ம (ஜூலை) ஆடி மாதம் 30 ந தேதியிலன்று காலை 9 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்டிக் கச்சேரி,

1953 ம (ஜூன்) ஆனிமீ 16 ந் உ

ஓ ஆர் ஹைட்,

உதவி அரசாட்சி ஏசனாடு

கலஹா பாடசாலை கட்டும் எனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணியை, ஆர் தாவது —

பிரதமபட்டது இல A 1,315 குறிச்சி—கெடமப, கண்டி நகரசபைக்குட்பட்டது

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம் எ று ப
1	வெட்டுஹெற்றவத்த உளள தோட்டம்	நீர்தரமான பாடசாலை ஒன்று பெய்துவந்தி பெர்னாண்டு எஸ்டேட் லிமிட்டட், 457, யூனியன் பிளேஸ், கொழுமபு	1 3 11 7	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந தேதியிலன்று காலை 9 15 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வடநதைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்டிக் கச்சேரி,

1953 ம (ஜூன்) ஆனிமீ 20 ந் உ

ஓ ஆர் ஹைட்,

உதவி அரசாட்சி ஏசனாடு,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

இல LD 4532

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளலிருக்கும் காணியின் விபரம் —

கண்டி, டிஸ்திரிக், ஹாலிபத்த, ஹல்லோலுவ சிராமத்திலிருக்கும் எமில்டன் தோட்டம் என்பதும் காணியிலிருந்து 8 ஏ 0 றா 18 ப விசாலமுள்ள நிலப்பகுதி, பி பி ஏ 1979 ல துணடு 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகோருபவரின் பெயர்

ஹல்லோலுவ, எமில்டன் தோட்டத்திலிருக்கும் பீ எல் வைத்தியசார, 2 ம துண்டை கோவாகொட கட்டுகல்தொட்டிலிருக்கும் ஜி கே டிக்கிரா ஆட்சேபித்துள்ளார

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முற்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாய 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந தேதி, முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஜூலை) ஆடி மாதம் 31 ந தேதிக்கு முன்னா எழுத்தில இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டிக் கச்சேரி,

1953 ம (ஜூன்) ஆனிமீ 22 ந் உ

றெயின் ரயிட்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இலக்கம் LD 4401

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளலிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி, டிஸ்திரிக், உடுநுவர யடிநுவர பகுதி, பலன், அமுனுபுர சிராமங்களில் இருக்கும் வைலே குருவ தோட்டத்திலிருந்து 120 ஏக்கர், 1 றா 25 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதி, அனுபந்த இலக்கம் 1 துவங்கி இறுதிக் சிராமப்பட்ட இலக்கங்கள் 27, 28 ல துணடுகள் 60, 82 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமைகோருபவர்களின் பெயர்

(1) என் விமலசேன, வக்கீல், எல் சி கண்டி

(2) கே டி வில்சன், வோட வீதி, கண்டி

(3) எம் அம்மீன், வக்கீல், எல் சி கண்டி

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆகஸ்ட் 3 ந் தேதி காலை 10 30 மணிக் கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் 27 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,
1953 ம் ஆகஸ்ட் 20 ந் உ

றெயின் றயிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

LD 4568

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கண்டி டிஸ்திரிக், உட்புறமில்ல பலலேகமுவிலிருக்கும் டிஸ்டன் தோட்டம் எனப்படும் காணியிலிருந்து 10 ஏ 09 ப விசால்முள்ள நிலப்பகுதி, பி பி ஏ 1974 ல் துண்டு 1, 2, 3 என விவரிக்கப்பட்டிருக்கிறது

உரிமை கோருபவரின் பெயர்

பூஜாபிடிய ரியால் லெண்ட தேயிலை லடோரிஸ்டுக்கும் காலி முதியான்சேலாகெற்ற அப்துல் காதா செய்க அப்துல் பர்ட், 3 ம் துண்டிலிருக்கும் மல்கட்டும் தொழிலாளரின் லயமும், புக்கமியர் இலாக்காவால் கட்டப்பட்டது

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆகஸ்ட் 13 ந் தேதி, காலை 9 15 மணிக் கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் 6 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,
1953 ம் ஆகஸ்ட் 22 ந் உ

றெயின் றயிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இதையிடகே கடிதம் வரவோடு இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும் கு இ LD 7345

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை

இணை இல 4, இறுதிக் கிராமப்பட்டு இல 263 கிராமம்—பல்லத்தற்

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமை கோருபவரின் பெயர்	விசால்ம் ஏ றா ப
515 கொள்கேழேன	5-15 வருட 41 தென்கைகள், 10 வருட திரும்பி டோனூ கத்தரினூ வனனிகம், 10 ஏ 06 66 ஒரு முருங்கை 10 வருட 1 லொலு மரம் பலலத்தற், பெலியத்தகை, எம் டி எஸ் விஜேசிக், கொண்ட தோட்டம்	உரிமை கோருபவரின் பெயர்	1 0 6 6

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆகஸ்ட் 5 ந் தேதி காலை 9 மணிக் கு பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆகஸ்ட் 30 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

விசாரணை நாளன்று உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்களையும் எனப்பாவைக்குக் கொணரவேண்டும்

அம்பாந்தோட்டை கச்சேரி,
1953 ம் ஆகஸ்ட் 13 ந் உ

டி ஜே எவ டி லியனகே,
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி ஏசனாடு

இதனைக் குறித்த கடிதம் வரவோடு இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் கு இ LD 7290

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினையுடைய அறிவித்தல்

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை

துண்டு காணியின் பெயர்	விபரம்	உரிமையாளரின் பெயர்	விசால்ம் ஏ றா ப
231 கெதற்குறை முடுபெலா, குடி இல 107/6, 107/7 என பகுதி, 6 ம் வட்டாரம்	8-15 வருட 206 தென்கைகள், 15-30 வருட 16 பலாக்கை, 10 வருட 2 கிதல்கை, 27 தோடைகை, 6 எலும்புச்சகை, 20 வருட 3 தேக்குகை, 3 மாமரங்கை, 1 கொள மரம், 5 வருட 5 கஜாக்கை, 10 வருட 2 பெலிமரங்கை அடங்கிய தோட்டம்	சிலவா விகிரமநாயக்க, மிரிஸ்	2 1 3 1
239 கீடகெதற்குறை குடி இல 107/6, 107/7 என பகுதி, 6 ம் வட்டாரம்	40 வருட 1 தென்கை, 1 இனபல் மரம், ஓட்டுப் பெலிமரங்கை பாட்சாலையின் பகுதி கொண்ட தோட்டம்	சிலவா விகிரமநாயக்க, மிரிஸ்	0 3 2 9

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆகஸ்ட் 5 ந் தேதி காலை 9 30 மணிக் கு பெலியத்தை நகரசபைக் கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியின் அவர்களுக்குள்ள உடனடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1943 ம் ஆகஸ்ட் 30 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

விசாரணையன்று உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்களையும் எனப்பாவைக்குக் கொணரவேண்டும்

அம்பாந்தோட்டை கச்சேரி,
1953 ம் ஆகஸ்ட் 19 ந் உ

எ பி எஸ் என புளளநாயக்கம்,
பகுதி உதவி அரசாட்சி அபிதா

இதையிடக் கடிதம் வரைவோர் இதன குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும் கு இ LD 7336

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை

இளை இல 1 இறுதிக கிராமப்பட இல 317 கிராமம்—பள்ளத்துவே

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமைகொடுப்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
78	பினலிபிமா அல்லது மகாபினலிபிமா	3 நிரந்தர கட்டிடங்கள், 1 நிரந்தர மல்கூடம், சிறுப சாஸ்திரமுறைப்படி கட்டப்பெற்ற 1 கிணறுகொண்ட மருத்துவ விடுதியும் வள அம்	வசைசுமலிகாரை தருமகாத்தா பற்கேறே பேமானந்த தேரோ, பொலமறுவ, தங்காலை, பிற்சிலவாணசூரிய, பள்ளத்தூவ, தங்காலை, லுளறு கட்டிடங்களும், மல்கூட மும் வைத்திய சகாதார சேவை இலாகாவால் கட்டப் பெற்றன	1 3 16 5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம ஆண்டின் (ஒகஸ்டு) மாதம் 5 ந தேதி காலை 11 மணிக் கு தங்காலை சேக்கியூற பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு ஆடி (ஜூலை) மாதம் 30 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

விசாரணைநாளன்று உரிமையைக் குறிக்கும் சகல சாதனங்கரீயும் எனப்பாலைவகக் கொணரல வேண்டும்

அமபாநதோடகை கச்சேரி
1953 ம ஆண்டு ஜூலை மீ 17 ந உ

டி ஜே எவ டி. வியனகே,
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அதிபா
இலக்கம் LA 7385/J/HLG/1214

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணகல் டில்லிதிக, தம்பதெனி அட்டபு, ரெகோபற்று கோலை, கொடவிட என்னும் கிராமத்தில், இஹல வெவரும்புர என்னும் காணியில் 16 6 பாசல் விசாலமுள்ள ஒரு பாசம், 148 ம இலக்க பிரதம் படத்திற்கு 3 ம இண்படத்தில் 146 ம துண்டாக அமுநது காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 24 ம தேதி காலை 9 30 மணிக் கு குருணகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணகல் கச்சேரி,
1953 ம ஆண்டு ஜூலை மீ 17 ந உ

என் என் டி. ஜில்லா,
உதவி அரசாட்சி ஏசனடு
இலக்கம் LA 7634/J/2/2439

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணகல் டில்லிதிக, ஹிரியால அட்டபு, மேற்கு இஹலவிதிக்கே கோலையில் இப்பாகமுல எனனும் கிராமத்தில் மரகஹுபிடிடி ஹலமிமலகஹமுல வத எனனும் காணியில் 0 ஏக்கர் 3 றுட, 37 7 பாசல் விசாலமுள்ள காணிக் கு 1173 ம இலக்க பிரதம் படத்திற்கு 2 ம இண்படத்தில் 191 ம துண்டாக அமுநது காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1953 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 24 ந தேதி காலை 9 30 மணிக் கு குருணகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

குருணகல் கச்சேரி,
1953 ம ஆண்டு ஜூலை மீ 17 ந உ

என் என் டி. ஜில்லா,
உதவி அரசாட்சி ஏசனடு

காணி மீட்டற் சட்டம்

LA 3417/J/LLD/204/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினபடியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனறு காணிக் கொம்பிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவினவத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவின சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம ஆண்டு (ஏப்ரல்) மீ 29 ந உ

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1288 கிராமம்—பெரியகுளம் தெற்கு

துண்டு	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமைகேட்பவர் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பெரியகுளம் காடு	50 வயதுள்ள தென்னந் தோப்பு	S K R S சொக்கலிங்கம் செட்டியார், A L கறுப்பையாபிளை, புத்தளம்	0 0 23
2	ஷெ	ஷெ	ஷெ	3 2 37
				மொத்தம் 3 3 20